



தகவல்

அரியம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 11.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 4145/D/2018

திரு N.R. ரவிசங்கர்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / முதல்வர்,

கொங்குநாடு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி,

... பொது அதிகார அமைப்பு

கோயம்புத்தூர் மாவட்டம்.

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	17.03.2018
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	06.06.2018
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	20.04.2018
முதல் மேல்முறையீட்டு அலுவலர் பதில் அளித்த நாள்	07.05.2018
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	06.06.2018

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு N.R. ரவிசங்கர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் Dr.M.லட்சுமணசாமி, முதல்வர், கொங்குநாடு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, கோயம்புத்தூர் மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கோயம்புத்தூர் மாவட்டம் கொங்குநாடு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கீழ்க்கண்டவாறு தகவல்கள் வழங்கக் கோரியுள்ளார்.

(i) The list of courses offered in Self Financing stream (both UG and PG) are needed

- with the date of starting the courses.
- (ii) Xerox copies of orders issued by the Director of Collegiate Education Chennai to the Secretary, Kongu Nadu College of Arts and Science Coimbatore to conduct Self Financing Courses both UG and PG in the Aided Camps.
 - (iii) Kongu Nadu College of Arts and Science conducted unaided courses as Evening College in the Aided Campus. Xerox copies of orders issued by Bharathiyar University Coimbatore to conduct Self Financing Courses both UG and PG (in short S.F. Courses) as Evening College to The Secretary PSG College of Arts and Science Coimbatore are needed.
 - (iv) Xerox copies of orders issued by Bharathiyar University to the Secretary, Kongu Nadu College of Arts and Science Coimbatore to conduct S.F. Courses both UG and PG as a day college are needed.
 - (v) As per your College website, salary particulars, the College Committee meeting agenda with minutes agenda with minutes, students attendance etc of Aided College Teachers and non-teaching staff are not displayed under Section 4 of the RTI Act, 2005.
 - (a) The salary details of aided teaching and non-teaching staff are needed as per the recent 7th Pay Commission.
 - (b) The Agenda and Minutes of the College Committee held from the year 2013-2014 to 2018-2019 (both the academic years are included) are needed year wise.
 - (vi) The working hours for the students and the teaching and non-teaching staff of Self Financing courses are needed.
 - (vii) The working hours for the students and the Teaching and Non-Teaching staff of Aided Courses are needed.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற மனுதாரர், தான் கோரிய தகவல்கள் தொடர்பாக முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரர் மனுவில் கோரிய தகவல்களான The Agenda and Minutes of the College Committee held from the year 2013-2014 to 2018-2019 (both the academic years are included) are needed year wise தொடர்பான தகவல்களை,

“RTI Act, 2005, 4(1)(b)(viii) a statement of the boards, councils, committees and other bodies consisting of two or more persons constituted as its part or for the purpose of its advice, and as to whether meetings of those boards, councils, committees and other bodies are open to the public, or the minutes of such meetings are accessible for public”-ன்படி இவ்வாணை கிடைக்கப்பெற்ற பதினைந்து நாட்களில் மனுதாரருக்கு வழங்க கோயம்புத்தூர் மாவட்டம் கொங்குநாடு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி முதல்வருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 4145/D/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / முதல்வர்,
கொங்குநாடு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி,
கோயம்புத்தூர் மாவட்டம்.

மனுதாரர்:-

Thiru N.R. Ravisankar,
Saradha Nivas,
No.2/38, Sri Ambal Nagar,
Vilankurichi (PO),
Coimbatore – 641 035.

Copy to: File
SNPA 16.11.2020